

வகுப்பு - 7 - பருவம் - 3 - பொருளியல்

1. வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

36. VAT _____.

- (1) Vehicle Added Tax (2) Value Added Tax (3) Vitamin Added Tax (4) Vendor Added Tax

37. GST _____.

- (1) Gross and Services Tax (2) Growth and Services Tax
(3) Goods and Services Tax (4) Google and Services Tax

38. CGST _____.

- (1) Central Goods and Services Tax (2) Carbon Goods and Services Tax
(3) Computer Goods and Services Tax (4) Cellphone Goods and Services Tax

39. SGST _____.

- (1) Slight Goods and Services Tax (2) Slate Goods and Services Tax
(3) State Goods and Services Tax (4) Straight Goods and Services Tax

40. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.

- i) வரி செலுத்துவோர் அரசுக்கு கட்டாயமாக வரி செலுத்தவேண்டும்.
ii) வரி செலுத்துவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.

- (1) i) சரி ii) சரி (2) i) சரி ii) தவறு (3) i) தவறு ii) சரி (4) i) தவறு ii) தவறு

41. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.

- i) மக்கள் அனைவரும் சமமாக வரி செலுத்தவேண்டும் - சமத்துவ விதி
ii) மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது எளிமையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் - சமத்துவ விதி

- (1) i) சரி ii) சரி (2) i) சரி ii) தவறு (3) i) தவறு ii) சரி (4) i) தவறு ii) தவறு

42. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.

i) நெகிழ்வுத் தன்மை குறைவாக கொண்ட வரி - நேர்முக வரி.

ii) நெகிழ்வுத் தன்மை அதிகமாக கொண்ட வரி - மறைமுக வரி.

(1) i) சரி ii) சரி (2) i) சரி ii) தவறு (3) i) தவறு ii) சரி (4) i) தவறு ii) தவறு

43. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க..

i) மத்திய அரசால் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமத்தப்படும் வரி - பொழுதுபோக்கு வரி

ii) மாநில அரசால் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி - கலால் வரி

(1) i) சரி ii) சரி (2) i) சரி ii) தவறு (3) i) தவறு ii) சரி (4) i) தவறு ii) தவறு

44. பொருத்துக

a. மத்திய வருமானச் சட்டம் - i. 2015 நவம்பர் 15

b. GST வரி முறை - ii. 2005

c. தூய்மை பாரத வரி - iii. 2017 ஜூலை 1

d. மதிப்பு கூட்டு வரி - iv. 1963

(1) a - i b - ii c - iii d - iv

(2) a - iv b - iii c - i d - ii

(3) a - iii b - ii c - i d - iv

(4) a - ii b - iii c - i d - iv

45. பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி அல்ல?

(1) சேவை வரி

(2) மதிப்புக் கூட்டு வரி

(3) சொத்து வரி

(4) சுங்க வரி

46. IGST ன் விரிவாக்கம் _____.

(1) International Goods and Service Tax

(2) Indian Goods and Service Tax

(3) Integrated Goods and Service Tax

(4) Important Goods and Service Tax

47. தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையைப் பிறருக்கு மாற்ற இயலாத வரி _____.

(1) மறைமுக வரி

(2) நேர்முக வரி

(3) சேவை வரி

(4) மதிப்பு கூட்டு வரி

48. கீழ்க்கண்டவற்றுள் எதற்கு நாம் சொத்துவரி செலுத்தத் தேவையில்லை?

(1) வீடு

(2) அணிகலன்

(3) கணினி

(4) மகிழுந்து

49. கீழ்க்கண்டவற்றுள் எது / எவை வரி விதிப்பின் நோக்கங்களாகும்?

(1) நாணய மதிப்பைத் தக்க வைத்தல்

(2) சொத்துப் பங்கீடு தொடர்பான பொதுக் கொள்கை வெளியிடுதல்

(3) நலத் திட்டங்கள் செயல்படுத்துதல்

(4) இவை அனைத்தும்

50. பரம்பரைச் சொத்தின்மீது விதிக்கப்படும் வரி_____.

(1) பண்ணை வரி

(2) கலால் வரி

(3) சேவை வரி

(4) வருமான வரி

51. GST வரிவிதிப்பிற்குள் வராத பொருளின் பெயரைக் கூறுக: (NMMS-2018)

(1) ஒப்பனைப் பொருட்கள்

(2) உணவுப் பொருட்கள்

(3) மருந்துகள்

(4) பெட்ரோல்